



ஜ்யோதிர் ஆத்யம் அநௌபம் அணு அநந்தம் அபாரவத்|

யோதி பூதம் அஸௌஷ்ய ஸ்தாவரஸ்ய சரஸ்ய ச||

(1-14-24)

ஸூர்ய சந்த்ராதி ஜ்யோதிஸ் கணங்களை ப்ரகாசிக்கச் செய்கின்றவனும், தனக்கு ஓர் உபமானம் அற்றவனும், மிக நுண்ணிய ரூபனும், சராசர ஆத்மகமான ஜகத்திற்கு காரணபூதனும், கால பரிச்சேதமற்றவனுமான பகவான் ஸ்ரீ விஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

யஸ்யாஹ: ப்ரதமம் ரூபம் அரூபஸ்ய ததா நிரூ||

ஸந்த்யா ச பரம் ஈஸ்ய தஸ்மை காலாத்மநே நம:||

(1-14-25)

எந்த பகவானுக்கு பகல் முதல் ரூபமாகவும், இரவு இரண்டாவது ரூபமாகவும், ஸந்தி முன்றாவது ரூபமாகவும் இருக்கின்ற, அந்த கால வடிவினான பரந்தாமனுக்கு நமஸ்காரம்.

புஜ்யதே அநுதினம் தேவை: பித்ருபிச்ச ஸுதாத்மக:|

ஜீவபூத: ஸமஸ்தஸ்ய தஸ்மை ஸோமாத்மநே நம:||

(1-14-26)

எவர் தினந்தோறும் தேவதைகளாலும், பித்ருக்களாலும் அமிர்தமாகி உண்ணப்படுகின்றாரோ, எவர் ஓஷதிகளினால் அனைத்திற்கும் ஜீவனாக விளங்குகின்றாரோ, அந்த சந்த்ர ரூபியான பகவான் ஸ்ரீ விஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

யஸ்தமாம்ஸ்யத்தி தீவ்ராத்மா ப்ரபாபிர் பாஸ்யந் நப:|

தர்ம ஸீதாம்பஸாம் யோநிஸ் தஸ்மை ஸூர்யாத்மநே நம:||

(1-14-27)

எவர் சூடான தனது கிரணங்களினால் இருட்டைப் போக்கி ஆகாஸத்தை ஒளிர்ச் செய்து கொண்டு, தாபத்திற்கும், சயத்திற்கும், ஜலத்திற்கும் காரணமாக இருக்கின்றாரோ, அந்த ஸூர்யாத்மகனான பகவான் ஸ்ரீ விஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

காடிந்யவாந் யோ பிபர்த்தி ஜகத் ஏதத் அஸௌஷத:|

ஸப்தாதி ஸம்ஸ்யோ வ்யாபி தஸ்மை பூம்யாத்மநே நம:||

(1-14-28)

எவர் மிகவும் கடின ரூபமுள்ளவராய் இவ்வனைத்து உலகங்களையும் பார்த்துக் கொண்டு, ஸப்த, ஸ்பர்ஸ, ரூப, ரஸ, கந்தங்களுக்கு ஆஸ்ரயமாக விளங்குகின்றாரோ, அந்த பூம்யாத்மகனான ஸ்ரீ விஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

யத் யோநி பூதம் ஜகதோ பீஜம் யத் ஸர்வ தேஹிநாம்|

தத் தோய ரூபம் ஈஸ்ய நமாமோ ஹரிம் ஏதஸ:|

(1-14-29)

எவர் யோதியாகவும் பீஜமாகவும் அதாவது சுக்கிலமாகவும், சுரோணிதமாகவும் இந்த உலகங்களுக்குக் காரணமாக இருக்கின்றாரோ, அந்த நீர் வடிவங்கொண்ட ஈஸனான பகவான் ஸ்ரீ ஹரிக்கு நமஸ்காரம்.

யோ முகம் ஸர்வ தேவானாம் ஹவ்யபுக் கவ்யபுக் ததா|

பித்ருணாம் ச நமஸ் தஸ்மை விஷ்ணவே பாவகாத்மநே||

(1-14-30)



எவர் அனைத்து தேவதைகளுக்கும் மூலமாக இருந்துகொண்டு ஹவ்யத்தைப் புசிக்கின்றாரோ, எவர் பித்ரு கணங்களுக்கு மூலமாக இருந்துகொண்டு கவ்யத்தைப் புசிக்கின்றாரோ, அந்த அகநி ஸ்வரூபனான பரமாத்மா ஸ்ரீ விஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

**பஞ்சதா அவஸ்திதோ தேஹே யஸ்சேஷ்டாம் குருதே அநிஸம்|
ஆகாஸ யோநிர் பகவாம்ஸ் தஸ்மை வாயு ஆத்மநே நம: || (1-14-31)**

எவர் ப்ராண, அபானாதி ஐந்து ரூபமாக அனைத்து ஸரீரங்களிலும் இருந்துகொண்டு எப்பொழுதும் ஸ்வாசிப்பது போன்ற செயல்களை செய்வான, ஆகாஸத்திலிருக்கும் வாயு ஸ்வரூபனான ஜகத் ஈஸ்வரனுக்கு நமஸ்காரம்.

**அவகாஸம் அஸேஷாணாம் பூதாநாம் ய: ப்ரயச்சதி|
அநந்த பூர்த்திமாஞ்சுத்தஸ் தஸ்மை வ்யோம ஆத்மநே நம: || (1-14-32)**

எவர் அனைத்து பிராணிகளுக்கும் அவகாஸத்தைக் கொடுத்து அநந்த மூர்த்தியாகவும், ஸூத்த ஆகாஸ ஸ்வரூபனாகவும் இருக்கின்றாரோ, அந்த பகவான் ஸ்ரீமந் நாராயணனுக்கு நமஸ்காரம்.

**ஸமஸ்த இந்த்ரிய ஸர்கஸ்ய ய: ஸதா ஸ்தாநம் உத்தமம்|
தஸ்மை ஸப்தாதி ரூபாய நம: க்ருஷ்ணாய வேதஸே || (1-14-33)**

எவர் எல்லா புலன்களுக்கும் ஆஸ்ரயமான ஸப்தாதி விஷயாத்மகனாக இருக்கின்றாரோ, அத்தகைய ஜகத்திற்கே கர்த்தாவாகிற பகவான் ஸ்ரீ க்ருஷ்ணனை நமஸ்கரிக்கின்றோம்.

**க்ருஷ்ணாதி விஷயாந் நித்யம் இந்த்ரிய ஆத்மா கூராகூர:|
யஸ் தஸ்மை ஜ்ஞாந மூலாய நதா: ஸம் ஹரிம் ஏதஸே || (1-14-34)**

எவர் கூரமும் அகூரமுமான இந்த்ரிய ஸ்வரூபியாய், ஸப்தாதி விஷயங்களை க்ரஹணம் செய்துகொண்டு, ஜ்ஞாநத்திற்கு மிகுந்த ஆதாரமாக இருக்கின்றாரோ, அந்த ப்ரணதார்த்திஹரனான பகவான் ஸ்ரீ விஷ்ணுவை நமஸ்கரிக்கின்றோம்.

**க்ருஷீதாந் இந்த்ரியைர் ரதாந் ஆத்மநே ய: ப்ரயச்சதி|
அந்த: கரண ரூபாய தஸ்மை விஸ்வாத்மநே நம: || (1-14-35)**

புலன்களாலே நுகரப்பட்ட ஸப்தாதி விஷயங்களை ஜீவாத்மா தெரிந்துகொள்ள கருவியாக இருக்கின்ற மனது, புத்தி, அஹங்காரம், சித்தம் என்று அழைக்கப்படுகின்ற அந்தக்கரண ஸ்வரூபியான விஸ்வாத்மகனுக்கு நமஸ்காரம்.

**யஸ்மிந்நநந்தே ஸகலம் விஸ்வம் யஸ்மாத்ததோத் கதம்|
லயஸ்தாநம் ச யஸ்தஸ்மை நம: ப்ரக்ருதி தர்மிணே | (1-14-36)**



அளவிடமுடியாத எவரிடமிருந்து அனைத்து உலகங்களும் தோன்றினவோ, எவரால் அனைத்து உலகங்களும் நிலைபெறுகின்றனவோ, எவரிடத்தில் லயமடைகின்றனவோ, அந்த ப்ரக்ருதி ரூபமான பரமாத்மாவுக்கு நமஸ்காரம்.

ஸூத்த: ஸகும்ல்லக்ஷ்யேந ப்ராந்த்யா குணவாநிவ யோ(அ)குண:|
தம் ஆத்ம ரூபிணம் தேவம் நதா: ஸம் புருஷோத்தமம்|| (1-14-37)

எவர் ப்ரக்ருதமான ஸத்த்வாதி குணங்களற்ற ஸூத்தஸத்வராக இருந்த போதிலும், ப்ரக்ருதி ஸம்பந்தமுடைய ஸத்த்வம், ரஜஸ், தமஸ் ஆகிய குணங்களைக் கொண்டவரைப் போன்று காணப்படுகின்றாரோ, அந்த ஜீவாத்ம ஸ்வரூபியான பகவான் புருஷோத்தமருக்கு நமஸ்காரம்.

அவிகாரமஜம் ஸூத்தம் நிர்குணம் யந்நிரஞ்ஜநம்|
நதா: ஸம் தத் பரம் ப்ரஹ்ம விஷ்ணோர் யத் பரமம் பதம்|| (1-14-38)

தர்மபூத ஜ்ஞாநம் கருங்குவது மற்றும் விரிவது என்பதான விகாரமற்றவனாகவும், பிறப்பற்றவனாகவும், நிர்மலனாகவும், ப்ரக்ருதி ஸம்பந்தமற்றவனாகவும், பத்தரான ஸம்ஸாரியைக் காட்டிலும் உயர்ந்தவனாகவும், பரமபதமான ஸ்ரீ வைகுண்டத்தில் வாஸம் செய்வனுமான முக்தாத்மா எவனுண்டோ, அவன் ஸ்வரூபத்தில் விளங்குகின்ற ஸ்ரீ விஷ்ணு பகவானுக்கு நமஸ்காரம்.

அதீர்க ஹ்ரஸ்வம் அஸ்தூலம் அநண்வ ஸ்யாம லோஹிதம்|
அஸ்நேஹச் சாயம் அதநுயம் அஸக்தம் அஸரீரிணம்|| (1-14-39)

ஹே பகவான் ஸ்ரீ விஷ்ணுவே ! உயரமற்றவராயும், மெலிவற்றவராயும், பருமன் அற்றவராயும், சிறுமையற்றவராயும் மேலும் கருமையற்றவராயும், சிவப்பற்றவராயும், த்ரவம் அற்றவராயும், காந்தியற்றவராயும், ஸரீரமற்றவராயும் மற்றும் அநாஸக்தரானவராயும் அஸரீரியுமானவராக தேவரீர் இருக்கின்றீர்.

அநாகாஸம் அஸம்ஸ்ப்ரஸம் அகந்தம் அரஸம் ச யத்|
அசக்ஷு ஸ்ரோத்ரம் அசலம் அவாக் பாணிமமாநஸம்|| (1-14-40)

இடைவெளி இல்லாத அநாகாஸராயும், இன்ப துன்பமற்றவராயும், ஸப்த,ஸ்ப்ரஸ, ரூப, ரஸ, கந்தமற்றவராய், கண், காது, முக்கு, நாக்கு, த்வக்கற்றவராயும், பாத, பாணி, வாக், பாயு, உபஸ்தமில்லாதவராயும், அந்தக்கரணமில்லாதவராயும் தேவரீர் இருக்கின்றீர்.

அநாம கோத்ரம் அஸூகம் அதேஜஸ்கம் அஹேதுகம்|
அபயம் ப்ராந்தி ரஹிதம் அநித்ரம் அஜராமரம்|| (1-14-41)

பெயர், கோத்ரம், அன்ன பானாதிகளினால் உண்டாகின்ற சுகம் முதலியவற்றவராய், தன்னைக் காட்டிலும் வேறொரு தேஜஸ்ஸில்லாதவராய், தனக்கு ஒரு காரணமில்லாதவராய், பயம், ப்ரமம், துக்கம், பிறப்பு மற்றும் இறப்பு இவைகளற்றவராய் தேவரீர் விளங்குகின்றீர்.

(ப்ராசீன ப்ரஹ்மிஸின் பிறப்பும் ப்ரசேதஸர்களின் பகவதாராதநமும் தொடரும்)